

# ELANGO INDUSTRIES LIMITED (CIN: L27104TN1989PLC017042)

Regd.Office: No. 5, Ranganathan Garden, 15th Main Road Extension, Anna Nagar, Chennai-

600040 Tel: +91 44-42172116 Email:admin@elangoindustries.com

Web: www.elangoindustries.com

To, 5<sup>th</sup>September, 2023

The Department of Corporate Relations BSE Limited P.J. Towers, 25<sup>th</sup>Floor, Dalal Street, Mumbai – 400 001

Sub: Newspaper Advertisement-Notice of 34<sup>th</sup>AGM, Remote E-voting Information and Book Closure etc.

Dear Sir/Madam,

Please find attached herewith copies of Newspaper Advertisements published in Trinity Mirror (English Daily) and MakkalKural(Tamil Daily) regarding e-voting information for the 34<sup>th</sup>AGM of the Company in terms of section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 (as amended) and Read with SEBI (LODR) Regulations, 2015 as amended.

This is for your information and record.

Thanking you,


Yours faithfully,

For Elango Industries Limited

Manali Miteshbhai Doshi

**Company Secretary** 

Monah. Kelta



## சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலக புகழ் பெற்ற சிதம்பரம் கோவில் அருகே நடராஜர் அமைந்துள்ளது தில்லை காளியம்மன் கோவில். பிரம்மனை போல் நான்முகத்துடன் தில்லை அம்மனும், ஆக்ரோஷமாக தில்லை இக்கோவிலில் காளியம்மனும் அருள்பாலிப்பது பக்தர்களுக்கு தனிச்சிறப்பாகும்.

இப்படி பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம்

Secretarial@milia.inக்கு கோரிக்கைகளை அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்ய/புதுப்பிக்க:

விவரங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

28, 2023 (இந்திய நேரப்படி மாலை 5.00 மணி) அன்று முடிவடையும்.

2023 முதல் செப்டம்பா 27, 2023 வரை (இரண்டு நாட்களையும் உள்ளடக்கி) மூடப்பட்டிருக்கும்

மின்னணு மூலம் வாக்களித்தல்:

erv@integratedindia.in-ல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணிகள் நடைபெற்றது.

நடந்தது.

கும்பாபிஷேக நாளான நேற்று காலை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வபூജை, தீபாராதனை மகா

யாகசாலையில் இருந்து தாளங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடம் புறப்பட்டு ஊர்வலமாக கோவில் ராஜகோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு பொதுத்தீட்சிதர்கள் கோவில் கோபுர

நடைபெற்றது.

பின்னர்

கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். அம்மன், தொடர்ந்து தில்லை சபரிவார ஸ்வாமி மற்றும் பரிவார கும்பாபிஷேகம்

தெய்வங்களுக்கு நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

பின்னர் மூலவருக்கு சிறப்பு செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை ஸ்தானியர்கள் தில்லை.நடராஜன், தில்லை. நாயகன், செந்தில்குமார், தீட்சிதர்கள் கணேஷ், ராஜ்குமார், சக்தி கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், அரியலூர் இணை ஆணையர் நாகராஜன், சிதம்பரம் சரக ஆய்வாளர் நரசிங்க பெருமாள், அலுவலர்கள் சரவணகுமார், வெங்கட கிருஷ்ணன், சிவகுமார், சீனிவாசன், ராஜ்குமார், வேல்விழி, சரண்யா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

போலீஸ் மாவட்ட கடலூர் சூப்பிரண்டு ராஜாராம் மேற்பார்வை யில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ரூபன்குமார் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு . போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

#### முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில் புனரமைக்கும் முழுவீச்சில்

இதையடுத்து மகா கும்பாபிஷேக விழா கடந்த 1ந்தேதி யாக சாலை கோலாகலமாக பூஜையுடன் தொடங்கியது. 2ந்தேதி 2 மற்றும் 3ம் கால யாகசாலை பூஜையும், நேற்று முன்தினம் 4, 5, 6ம் கால யாக சாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள்

யாத்ராதானம் ஆகிய மற்றும்



திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசினர் ஆண்கள்மேல் நிலை பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியா தமிழரசன் தலைமையில் 597 மாணவர்களுக்கு இலவசசைக்கிளை பொன்னேரி எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் வழங்கினார். விழாவில் நகர மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், மாவட்ட மகளிர் அணி தலைவர் உமா காத்தவராயன், டாக்டர் ராதா கிருஷ்ணன், பட்ட தாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் டாக்டர் காத்தவராயன், அரசு பெண்கள் மேல்நிலை துணை தலைமை ஆசிரியர் கஸ்தூரி, உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ், வார்டு கவுன்சிலர்கள் உமாபதி, இளங்கோ, பத்மா சீனிவாசன், கவிதா, பொன்னேரி நகர காங்கிரஸ் கட்சி தலைவர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் & ஏரோஸ்பேஸ் லிமிடெட்

CIN: U74999TN2018PLC122159

பதிவு அலுவலகம்: 25ஏ, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு — 600 098. Phone no. +91 44 2625 8382; Website: www.milia.in; Email: secretarial@milia.in

அறிவிப்பு

ம்பெனியின் 5வது வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) **புதன்கிழமை, 27 செப்டம்பர், 2023 அன்று காலை 11.00 மணிக்கு [இந்திய நேரப்படி] காணொலி காட்சி** 

கம்பெணியின் 5வது வருடாந்தர் பொதுக கூட்டம் (AVM) புதன்கழுமை, 27 சிமடம்பர, 2023 அன்று காலை 11.00 மணிக்கு இந்துய நேரப்படி! கால்ணால் காட்சி (VC) பிற ஆடியோ காட்சி முறையில் (OAVM) நடைபெறும் என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது.
கார்ப்பரேட் விவகார அமைச்சலம் அதன் 28 டிசம்பர் 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 10/2022 மே 5, 2022 தேதியிட்ட, சுற்றறிக்கை எண். 26/2021, மே 5, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 26/2020, ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 26/2020, ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 26/2020, ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 25/2020, ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட செயில் 2020, ஏப்ரல் 2020, ஏ

தேவைகள்) ஒழுங்குமுறைகள், 2015 ஆகியவற்றுக்கு இணங்க, நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் VC/OAVM மூலம் நடைபெறுகிறது. என்வே உறுப்பினர்கள் VC/OAVM மூலம் மட்டுமே வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் மற்றும் பங்கேற்கலாம்.மின்னணு வழிமுறைகள்

மூலம் அதாவது. தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிப்பதை எளிதாக்குவதற்காக கம்பெனி நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL)ஐ ஈடுபடுத்தியுள்ளது.

மேற்கண்ட எம்சிஏ சுற்றறிக்கைள் மற்றும் செபி சுற்றிக்கைள் ஆகியவற்றுக்கு இணங்க கம்பெனி/வைப்பாளர்களிடம் செப்டம்பர் 1. 2023 அன்று மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும்

2022~23~ ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை மின்னணு முறையில் அனுப்பப்பட்டு வருகிறது. வருடாந்திர பொதுக் கூட்ட அழைப்பு அறிவிப்பு கம்பெனியின் இணையதளம் WWW.Millia.Inலும் மற்றும் ஸ்டாக் எக்சேஞ்ச் இணையதளம் WWW.msei.comலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு NSDL இணையதளம் WWW.evoting.nsdl.com—லும் (VC/OAVM வசுதி, தொலைதூர மின்னணு வாக்களிக்கும் வசதி மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்களிக்கும் வசுதியை வழங்கும் முகவர்)

பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு தகவல்தொடர்புக்கும், பங்குதாரர்கள் நிறுவனத்தின் முதலீட்டாளர் மின்னஞ்சல் முகவரியான

**மன்னஞ்சுல் முகவரிகளை பத்வு செய்ய புதுப்பிகை:** தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்யாத உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பார்டிசிபண்டிடம் (DP) டிமேட் முறையில் வைத்திருக்கும் பங்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், ஃபோலியோ எண் விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் படிவம் ISR-1. ஐச் சமர்ப்பிப்பதன் மூலம், காகித வடிவில் பங்குகளை வைத்திருப்பவர்கள் நிறுவனத்தின் ஆர்டிரே அதாவது இன்டகிரேட்ட ரெஜிஸ்ட்ரி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டின்

வெ 30., 2223 அன்று நடைபோறு இயரைகளை குழு கூடத்தல், ஒய்கள்ளனும் கு.,20/⊏ மனப்புள்ள கூட பக்கற்கு கூடிய மட்டும் ம இறுதி ஈவுத்தொகையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2222–23 நிதியாண்டின் இறுதி ஈவுத்தொகைக்களை பதிவு தேதி செப்டம்பர் 22, 2223 ஆகும். இறுதி ஈவுத்தொகை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டால், AGM தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வழங்கப்படும். வங்கிக் கணக்கில் ஈவுத்தொகையைப் பெறுவதற்கு, காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் முழு வங்கிக் கணக்கு விவரங்களையும் படிவம் ISR−1−ல் ஆர்டிஏ உடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாள்கள். டிமேட் வடிவத்தில் வைத்திருக்கும் பங்குகளுக்கு, உறுப்பினர்கள் தங்கள் DPகளிடம் வங்கிக் கணக்கு செய்யுமாற காய்கும்கள் இடிப்பே தொள்ளப்படுகிறாள்கள்.

கம்பெனிகள் சுட்டம், 2013 விதிகளின் பிரிவு 108 மற்றும் கம்பெனிகள் (நிர்வாகம் மற்றும் மேலாண்மை) விதிகள், 2014ன் (திருத்தப்பட்டது) விதி

20 மற்றும் செபி (எல்ஓடிஆர்) ஒழுங்குமுறைகள், 2015ன் ஒழுங்குமுறை 44 (திருத்தப்பட்டது) மற்றும் எம்சிஏயின் சுற்றறிக்கைகளுக்கு இணங்

வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பரிவாத்தனை செய்யப்பட வேண்டிய அலுவல்களைப் பொறுத்தவரை கம்பெனி அதன் உறுப்பினாகளுக்கு தொலைதூர மின்னனு வாக்களிப்பு வசதியை வழங்குகிறது. இந்த நோக்கத்திற்காக, அங்கீகரிக்கப்பட்ட மின்னனு வாக்களிப்பு ஏஜென்சியாக மின்னனு

வசதியின்படி, டிமேட் முறையில் பத்திரங்களை வைத்திருக்கும் தனிப்பட்ட பங்குதாராகள் தங்கள் டிமேட் கணக்கு மூலம் வாக்களிக்க டெபாசிட்டரிகள்

மற்றும் டெபாசிட்டரி பல்கேற்பாளாகளால் பராமரிக்கப்படும் ஒரே உள்நுழைவு முகவரி மூலம் அனுமதிக்கப்படுகிறார்கள். பங்குதாரர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தங்கள் டிமேட் கணக்குகளில் மின்னனு—வாக்களிக்கும் வசதியை அணுகுவதற்கு புதுப்பிக்க

கட் ஆப் கேகியான அதாவது **புதன்கிழமை, செப்டம்பர்** 20, 2023 அன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது வைப்பாளர்களால் பராமரிக்கப்படும்

பலன்பெறும் உரிமையாளாகள் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள நபருக்கு மட்டுமே தொலைதூர மின்னனு வாக்களிப்பு வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னனு வாக்களிப்பு வசதியைப் பெறுவதற்கு உரிமை உண்டு. அறிவிப்பு தொடர்பான மின்னனு நகலை கம்பெனி அனுப்பிய

பின்னர், கம்பெளியின் பங்குகளை வாங்கி உறுப்பினராகும் மற்றும் கட் ஆப் தேதியான அதாவது பு**தன்கிறும், செப்டம்**ர் 20, 2023 அன்று பங்குகைள் வைத்திருக்கும் எந்தவொரு நபரும் அவர்களின் போலியோ எண்./வைப்பு பங்கேற்பாளர்கள் முகவரி மற்றும் வாடிக்கையாளர் முகவரி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு evoting@nsdl.co.in மின்னஞ்சலுக்கு கோரிக்கையை அனுப்பி பயனர் முகவரி (User ID) மற்றும் கடவுச்சொல் (password)

தொலைதூர மின்னணு வாக்களிப்பு ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 24, 2023 அன்று (இந்திய நேரப்படி காலை 9.00 மணி) துவங்கி செவ்வாய்கிழமை, செப்டம்பர்

இந்தக் காலக்கட்டத்தில், கட் ஆப் தேதியான **புதன்கிழமை செப்டம்பர்** 20, 2023 அன்று காகித வடிவில் அல்லது மின்னணு வடிவில் பங்குக

களின் வாக்குகளை மின்னணு முறையில் அளிக்கலாம். அதனைத் தொடாந்து மின்

நிறுத்தப்படும். ஒரு தீர்மானத்தின் மீது ஒரு முறை வாக்களித்த பங்குதாரா. அதனைத் தொடர்ந்து மாற்றி வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார். கூடுதலாக, வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு வசதியும் கிடைக்கும். தொலைதூர மின்னணு வாக்களிப்பு முறைன

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் AGM—ல் மின்னணு வாக்குப்பதிவுக்கான விரிவான செயல்முறை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. தொலைதூர மின்னணு வாக்களிப்பு நடைமுறைகள் மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு ஆகியவை நியாயமா

மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெறுவதை ஆராய்வதற்கு திரு. பங்கஜ் மேத்தா (MNo A29407, C.P.10598) , பங்குதாரர், மெசர்ஸ் ஏ.கே. ஜெயின் & அசோசியேட்ஸ், பிராக்டிசிங் கம்பெனி செயலாளர் நிறுவனம், சென்னை அவர்கள் ஆராய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருடாந்திர பொதுக் கூட்டம் நிறைவடைந்த 2 வேலை நாட்களுக்குள் ஆராய்வாளர் அறிக்கையுடன் கூடிய முடிவுகள் கம்பெனியின் இணையதளம் WWW.milia.in-ல் வெளியிடப்படும் மற்றும் இந்த முடிவுகள் உடனடியாக மெட்ரோபாலிடன் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட், மும்பைக்கு

ு தூர் திர பொதுக் கூட்டத்தின் காரணமாகவும், நிதியாண்டு 2022–23–க்கான இறுதி ஈவுத்தொகையின் நோக்கத்திற்காகவும் நிறுவனங்கள் சட்டம்

2013–ன் பிரிவு 91–ன் விதிகளின்படி, நிறுவனத்தின் உறுப்பினர்களின் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் வியாழக்கிழமை செப்டம்பர் 21,

. மாண்புமிகு NCLT ஆணைக்கு இணங்க, திட்டம் நடைமுறைக்கு வந்ததும், பதிவுத் தேதியான ஆகஸ்ட் 25, 2022 அன்று எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ்

லிமிடெட் (பிரிக்கப்பட்ட நிறுவனம்) வசம் இருந்தபோது, எம்ஜால் இண்டஸ்டீரில் & ஏரோஸ்பேஸ் லிமிடெட் (விளைவு நிறுவனம்), நீங்கள் வைத்திருந்த ஒவ்வொரு பங்கிற்கும் ஒரு பங்கு முழுவதுமாக செலுத்தப்பட்ட ரூ.10/– மதிப்புள்ள சமபங்கிற்கு ஒவ்வொன்றும் ரூ.10/– மதிப்புள்ள

கம் பங்குகளை வெளியிட்டு ஒதுக்கியது. எம்ஐஎல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டில் உள்ள ஈக்விட்டி பங்குகளை நீங்கள் இன்னும் காகித வடிவில் வைத்திருப்பதாலும், அதை டிமேட் வடிவில் மாற்றுவதற்கு நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததாலும், மேலே குறிப்பிட்டுள்ளபடி எம்ஐஎல்

இண்டஸ்ட்ரீஸ் & ரோஸ்பேஸ் லிமிடெட்டில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் "எம்ஜஎல் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் லிமிடெட் உரிமை கோரப்படாத சஸ்பென்ஸ் கணக்கில் 'வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மேலே குறிப்பிட்டுள்ள அதே பெயர்களில் உங்களால் பராமரிக்கப்படும் உங்கள்

டீமேட் கணக்கு எண்ணை நீங்கள் தெரிவிக்க வேண்டும், இதன் மூலம் அந்த பங்குகளை உங்கள் டிமேட் கணக்கிற்கு மாற்ற முடியும், குறிப்பிடப்பட்ட

. மின்னனு வாக்களிப்பு தொடர்பாக ஏதேனும் கேள்விகள் குறைகள் இருப்பின் அது குறித்து கம்பெனி செயலாளா & ஒப்புதல் அதிகாரி, எம்ஐஎக் இண்டஸ்ட்ரீஸ் & ஏரோஸ்பேஸ் லிமிடெட், 25ஏ. சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600 098. தொலைபேச்

எண். 044–26258382 மின்னஞ்சல் Secretarial@milia.in அல்லது இன்டகிரேடட் ரெஜிஸ்ட்ரி மானேஜ்மெண்ட் சாவீசஸ் பிரைவேட் லிமிடெட்

பதிவாளா் மற்றும் பங்கு மாற்று முகவா், 'கென்சஸ் டவா்ஸ்', 2வது மாடி, 1 ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தி. நகா், சென்னை 600 017

பயன்படுத்தி வாக்களிக்காமல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினா வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு முறையில் வாக்க

தொண்ணு மண்ணு காண்டிய காற்றைய் அப்புகளுற்கு. அது அறிக்கதுற்காக, அப்பகைப்பட்ட மல்லைற்று காண்டைபடும். முறையில் வாக்களிக்கும் வசதித்காக, நேஷ்ணல் செக்யூசிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடேட் (NSDL) உடன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. டி.சம்பர் 9, 2020 தேதியிட்ட செபி சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/CMDICIR/P/2020/242 பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் மின்

#### பெயர் மாற்றம்

Umashri Saradha Dev தந்தை பெயர்: பிறந்த தேதி: ப்ளாட் நெ.E2, பிளாக் , 2வது மாடி, Steps Stone, Ananthaya Apartments, 4வது குறுக்கு, ரேவதிபுரம் அய்யன்சேரி, ஊரப்பாக்கம் – முகவரியில் 603 210, **என்ற** UMASHRI RAMANATHAN

என்று அழைக்கப்படுகிறேன். Umashri Saradha Dev

22வது கூடுதல் உரிமையியல் முன்னிலை நீதிமன்றம், சென்னை

எம்.கே. கணேஷ், த /பெ. எம்.கண்ணன், எண்.18/22 கனரா வங்கி காலனி, சாலிகிராமம், சென்னை– 600 092

...வாதி 1) எம்.அய்யாகண்ணு த/பெ. ஐ.முருகேசன், எண்.2/9பி சமயபுரம் பிரதான சாலை, போரர், சென்னை–600 116 2) பி. சின்னதுரை, த/பெ. பக்குல்துரை, எண்.39 கோக்காரி நகர் உவகு கொட

ராயபுரம், சென்னை–600 089

...பிரதிவாதிகள்

இகன் மலம்பிரகிவாகிகளாகிய தங்களுக்கு அறிவிப்பது யாதெனில், மேற்படி வழக்கில் தங்களுக்கு கோர்ட் மூலம் மற்றும் தபால் மூலம் அனுப்பப்பட்ட சம்மன்கள், முதல் பிரதிவாதியாதிய கங்களடைய வீடு பூட்டு போடப்பட்டுள்ளது என்றும் பிரதிவாதியாகிய மேற்படி முகவரியில் இல்லை திருப்பப்பட்டதால், என்றும் தினசரி தங்களுக்கு நாளிதழ் மேற்படி மூலம் வழக்கு 21.09.2023 அன்று விசாரணைக்கு வருகிறது என்று அறிவிக்கும்படி பிறப்பிக்கப்பட்ட உக்காவின் பேரில். இந்த அறிவிப்பானது தாங்கள் இருவரும் 21.09.2023 ஆஜராகும்படி அறிவிக்கப்படுகிறகு. ஆஜராகாதபட்சத்தில் மேற்படி

அறிவிக்கப்படுகிறது. ஏ.செந்தில்குமார் வாதியின் வழக்கறிஞர்

LII FLOTA

எனவும்

#### In The Court of District Judge, Commercial Court At Chennai COS. No. 343 of 2022 M/s.Canara Bank

வழக்கு ஒருதலை தீர்ப்பளிக்கப்படும்

M/s.Svndicate Bank) ... Plaintiff

Vs R.K.V Tours and Travels

Defendant R.K.V. Tours and Travels

Rep by its properties. Mr Karnan. No.2 Pukazhenthi Street Extn., Saniai Ganthi Colony, MGR Nagar, Chennai -600 078

Please take notice that the above Commercial Suit filed by the plaintiff against you for the Recovery of Sum of Rs. 4,21,821.35/- together with together subsequent interest and case is posted for your appearance before the above said court on 19.09.2023 at 10.30 am. Kindly you are requested to appear either in person or through which the matter will be decided in your absence.

A AMFEN Counsel for Plaintiff பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர், V.திருமணி, க/பெ. வேலாயுதம், க.எண்.50/58, வெங்கடாபுரம், சைகாப்பேட்டை, சென்னை 600 015 என்ற முகவரியில் வசித்து வருகிறார். எனது கட்சிக்காரர் V.திருமணியின் கணவர் வேலாயுதம் பெயரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஒதுக்கிய மனை எண்.68/1992 நாள் 21.08.1992 தன் பெயருக்கு மாற்றி ஆண்டு அனுபவித்து வந்த நிலையில் 05.06.2022ம் தேதி காலை 10.00 மணிக்கு வீட்டிற்கான ஆவணங்களில் அசல் நகல்களை எடுத்து கொண்டு வெங்கடாபுரம் வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கு சென்று ஜெராக்ஸ் எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது மேற்கண்ட அசல் ஆவணம் காணவில்லை என தெரியவருகிறது. மேற்கண்ட அசல் ஆவணம் கிடைக்கப்பெற்றவர்கள் எனது கட்சிக்காரர் தொலைபேசி எண். 97907 40025 எண்ணிற்கோ அல்லது எனது கீழ்கண்ட அலுவலக முகவரிக்கோ தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

S.சண்முகம், B.Com., B.L., வழக்கறிஞர் & நோட்டரி பப்ளிக், எண்.6, 1வது குறுக்கு தெரு, ஜெகநாதபுரம், வேளாச்சேரி, சென்னை-600 042. செல்: 99625 41955

#### பொது அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டம், அயிலூர் கிராமம், No.6' நடுத்தெரு என்ற முகவரியில் வசித்து வரும் **சின்னசாமி மகன் கனகராஜ் வயது: 44 (ஆதார் எண்:** 5250 5262 6889) ஆகிய நான் கொடுக்குப் பொது அறிவிப்பு என்னவென்றால், நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் கடந்த 29.08.2023–ந் தேதி கா மணியளவில் எனது தந்தை சின்னசாமி பெயரில் உள்ள பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அசல் கிரைய பத்திரத்தை (ஆவண எண். 1708/1982) ஒரு பையில் எடுத்துக்கொண்டு நான் எனது ஊரிலிருந்து கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், நல்லூர் கிராமத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காகவும், மேற்படி பத்திரப் சம்மந்தமான இடத்தை விற்பனை செய்வது சம்பந்தமாக கலந்து ஆலோசனை செய்வதற்காகவும், மேற்படி எனது ஊரில் இருந்து நல்லூர் ஆ. பேருந்து நிறுத்துமிடம் வந்து மேற்படி எனது உறவினரை பார்ப்பதற்காச நல்லூர் பேருந்து நிறுத்துமிடத்தில் காத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது எனது பையில் வைத்திருந்த அசல் கிரைய பத்திரம் ாணாமல் போய்விட்டது. மேற்படி தொலைந்த பத்திரத்தை நான் பல இடங்களில் தேடியும் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தும் கிடைக்கவில்லை. எனவே மேற்படி பத்திரத்தை யாரேனும் கண்டெடுத்தால் உடனே கீழ்கண்ட முகவரிக்கு தொடர்புகொள்ளவும், மேலும் மேற்படி ஆவணத்தை யாரேனும் தவறான வழியில் பயன்படுத்தினால் அது என்னை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது ானவும் அறியவும்.

கனகராஜ், த/பெ. சின்னசாமி, No.67 நடுத்தெரு, அயிலூர் கிராமம், பெரம்பலூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம்.

#### ரெயின்போ பவுண்டேஷன்ஸ் லிமிடெட் CIN: L55101TN1994PLC027739

பதிவு அலுவலகம்: 4, தணிக்காச்சலம் சாலை, தி. நகர், சென்னை 600 017 Tel: 044-24344647/24354647 Email: rainbowfoundations@gmail.com Website:www.rainbowfoundations.in

#### 29வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு

நிறுவனங்கள் சட்டம், 2013 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் செபி (LODR) விதிமுறைகள், 2015 (செபி பட்டியல் விதிமுறைகள்) ஆகியவற்றின் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் எம்சிஏ–ன் 5 மே 2020 மற்றும் 28 டிசம்பர் 2022 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண். 20/2020 மற்றும் 10/2022 மற்றும் ஜனவரி 5, 2023 தேதியிட்ட செபி எண். SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 மற்றும் பிற பொருந்தக்கூடிய தேதியிட்ட செப் எண். SEBI/HO/CFD/POD-2/P/CIR/2023/4 மற்றும் பிற பொருந்தக்கூடிய எம்சிஏ மற்றும் செபி சுற்றறிக்கைகள் (ஒட்டுமொத்தமாக 'சுற்றறிக்கைகள்' என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றுக்கு இணங்க, ௦4 செப்டம்பர், 2023 தேதியிட்ட வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள ஆலுவல்களை செயல்படுத்த, நிறுவனத்தின் 29வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM/Meeting) காணொலி காட்சி (VC)/ பிற ஒலி ஒளி வழிமுறைகள் (OAVM) மூலம் உறுப்பினர்கள் நேரடியாக ஒரு பொது

(VČ)/ பிற ஒலி ஒளி வழிமுறைகள் (OAVM) மூலம் உறுப்பினர்கள் நேரடியாக ஒரு பொது இடத்தில் பங்கேற்காமல் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த, நிறுவனத்தின் 29வது வருடாந்திர பொதுக்கூட்டம் சனிக்கிழமை, செப்டம்பர் 20, 2023 அன்று காலை 10.30 மணிக்கு சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் ("சிடிஎஸ்எல்") வழங்கும் காணெலி காட்சி (VC) பிற ஒலி ஒளி வழிமுறைகள் (OAVM) வசதி மூலம் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. நிதி ஆண்டு 2022–2023–ம் ஆண்டுக்கான நிறுவனத்தின் 29வது வருடாந்திர அறிக்கையின் நகல் மற்றும் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிக்கப்படுகிறது. நிதி ஆண்டு 2022–2023–ம் ஆண்டுக்கான நிறுவனத்தின் 29வது வருடாந்திர அறிக்கையின் நகல் மற்றும் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிக்கப்படுகிற அறிக்கைகள் மற்றும் பிற சட்டாதியான அறிக்கைகள் நிறுவனத்தின் இணையதளத்தில் www.rainbowhondations.in மற்றும் CDSL இன் இணையதளமான www.evotingindia.com—ல் கிடைக்கும். AGMஇன் அறிவிப்பு www.bseindia.com என்ற BSE லிமிடெட் இணையதளத்திலும் கிடைக்கும். கடும் உறுப்பினர்கள் VC/OAVM வசதி மூலம் AGMஇல் கலந்து கொள்ளலாம், அதன் விவரங்கள் கூட்டத்தின் அறிவிப்பில் நிறுவனத்தால் வழங்கப்படும், அதன்படி, 29வது AGMஇல் நேரடியாக கலந்து கொள்ளவும் பங்கேற்கவும் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை

கூட்டத்தன் அறங்பியல் நடியாவத்தில் பழிய பெறிய, அதுவைடி, 200தி Advaged நேரடியாக கலந்து கொள்ளவும் பங்கேற்கவும் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும், நிறுவனம், VC/OAVM மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், நிறுவனங்கள் சட்டம், 2013இன் பிரிவு 103இன் கீழ் குறைந்தபட்சத்தை கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள். 2022–2023ஆம் ஆண்டு அறிக்கையுடன் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பும்,

2022--2023ஆம் ஆண்டு அற்றணையுடன் வருடாந்து 'பொதுக்கட்ட அற்னப்பும், நிறுவனம், பதிவான் மற்றும் பரிமாற்ற முகவர்கள் 'FTA'-), டெபாசிட்டரி நிறுவனம், பதிவானர் மற்றும் பரிமாற்ற முகவரியை பதிவு செய்யப்பட்ட உறுப்பினாகளுக்கு மின்னணு முறையில் அனுப்பப்படும். செபி சுற்றறிக்கையின்படி, காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் எந்த உறுப்பினாகளுக்கும் AGM அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையின் நகல் காகித வடிவில் எதுவும் அனுப்பப்படாது. மேலும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை இதுவரை பதிவு செய்யாதவர்கள் வருடாந்திர அறிக்கையைப் பெறுவதற்கும், தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு முறையில் வாக்களிக்க எங்கள் RTA–ன் https://investors.cameoindia.com–ல் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்

சுவாளப்படுறுபான். 20SL–ன் தொலைதூர மின்னணு–வாக்களிப்பு வசதியை ("remote e-voting") வழங்குவதில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது, அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும் வாக்களிக்கலாம். கூடுதலாக, கூட்டத்தின் போது மின்னணு வாக்களிக்கும் வசதியையும் நிறுவனம் வழங்கும். AGMக்கு முன்னதாக தொலைதூர மின்னணு-வாக்களிப்புக்கான விரிவான நடைமுறை/ AGM-ன் போது மின்னணு வாக்களிப்பு குறித்த விவரங்கள் அறிவிப்பில் வழங்கப்படும்.

குழு உத்தரவுப்படி **ரெயின்போ பவுண்டேஷன்ஸ்** லி**மிடெட்டிற்**காச இடம் : சென்னை தேதி : 04.09.2023 இக்கபடத் பிலால் முஹமதலி கம்பெனி செயலாளர்

### *ெ*!!!!!!! இளங்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

(CIN: L2710TN1989PLC017042)

பதிவு அலுவலகம் : எண்.5, ரங்கநாதன் தோட்டம், 15வது மெயின் ரோடு விரிவு, அண்ணா நகர், சென்னை 600 040 Website: www. elangoindustries.com Ph:+91-044-28460390

34வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு, தொலைதூர மின்வாக்களிப்புத் தகவல் மற்றும் புத்தகம் மூடல் மூலம் அறிவிப்பது யாதெனில்

நிறுவனங்கள் சட்டம், 2013 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள், 2015 ஆகியவற்றின்படி, 34வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை பரிவர்த்தனை செய்ய நிறுவனத்தின் 34வது வருடாந்திர பொதுக் கூட்டம். சனிக்கிமமை, 28 செப்டம்பர் 2023 அன்று காலை 11:30 மணிக்கு காணொலி காட்சி ("VC")/மற்ற ஒளி ஒலி சாதனங்கள் ("OAVM") வசதி மூலம் நடைபெறும். பதிவு அலுவலகம், எண் ரங்கநாதன் தோட்டம், 15வது மெயின் ரோடு விரிவு, அண்ணா நகர்,

சென்னை-600040 கூட்டம் நடைபெறும் இடமாக கருதப்படும். எம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கைகளின்படி, 34வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2022–2023ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை அனுமதிக்கப்பட்ட முறையில் அனுப்பப்பட்டுள்ளன. எம்சிஏ சுற்றநிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கைகளின்படி, உறுப்பினாகளுக்கு 3 4வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையின் காகித நகல்களை அனுப்புவது கைவிடப் பட்டுள்ளது.

உறுப்பினர்களின் 34வது வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி, உறுப்பினாகள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் 22 செப்டம்பர், 2023 முதல் 30 செப்டம்பர், 2023 வரை (இரண்டு நாட்களும் உட்பட) மூடப்பட்டிருக்கும். அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, செபி (பட்டியல் கட்டுப்பாடுகள்

நிறுவனங்கள் சட்டம், 2013, அவ்வப்போது திருத்தப்பட்ட பொருந்தக்கூடிய விதிகளுக்கு இணங்க, அறிவிப்பின் ஒரு பகுதியாக உள்ள அனைத்து அலுவல் இனங்களுக்கு மின்னணு முறையில் வாக்களிக்க நிறுவனத்தின் தொலைதூர \_\_\_ மின்னணு வாக்குப்பதிவு **ங்குதாரர்களுக்கு** நிறுவனம் வழங்குகிறது.

சாவீசஸ் (இந்தியா) லிமிடெட் (சிடிஎஸ்எல்) சேவைகளை நிறுவனம்

ு அ பங்குகாார்கள்/பயனாளி உரிமையாளர்களின் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு, இந்த நோக்கத்திற்கான கட்ஆப் தேதியான 21 செப்டம்பர் 2023 அன்று அவர்கள் வைத்திருக்கும் சம பங்கின் அடிப்படையில் கணக்கிடப்படும். கூறப்பட்ட கட்ஆப் தேதியில் பங்குகளை காகித அல்லது டிமெட்டீரியலைஸ்ட் வடிவத்தில் வைத்திருக்கும் நிறுவனத்தின் பங்குதாராகள் மின்னணு முறையில் வாக்களிக்கலாம்.

கொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் தொலைதூர ட்டத்தில் கலந்து மின்னணு வாக்குப்பதிவு மூலம் ஏற்கனவே வாக்களிக்காதவர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியும். எவ்வாறாயினும், தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் ்கூட்டத்தில் கலந்து கொள் -ஏற்கனவே வாக்களித்த உறுப்பினர்கள் ஆனால் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மீண்டும் வாக்களிக்க உரிமை

மின்வாக்களிப்பு நடைமுறையின் விவரங்கள் 34வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கிடைக்கின்றன, இது நிறுவனத்தின் இணையதளம் www.elangoindustries.com மற்றும் வாக்களிப்பு நிறுவனமான CDSLன் இணையதளம் www.evotingindia.comத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு காலம் 25 செப்டம்பர் 2023 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி 27 செப்டம்பர் 2023 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது. அதன் பிறகு வாக்களிக்க முடியாது. மின்வாக்களிப்பு தொடர்பான ஏதேனும் கேள்விகள்/சிக்கல்கள்/குறைகள்

இருந்தால், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) மற்றும் உதவிப் பிரிவின் கீழ் www.evotingindia.comல் கிடைக்கும் மின்னணு வாக்களிப்பு கையேட்டைப் பார்க்கலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் எழுதலாம் அல்லது திரு. நிதின் குந்தர் (022–23058738 ) அல்லது திரு. மெஹ்பூப் லக்கானி (022–23058543) அல்லது திரு. ராகேஷ் தல்வி (022-23058542) ஆகியோரை அணுகலாம்.

இணைய்களம் www.elangoindustries.co அறிவிக்கப்படும் மற்றும் பி எஸ்சி – லிமிடெட்டுக்கும் தெரிவிக்கப்படும்.

இளங்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டுக்கா இடம்: சென்னை தேதி: செப்டம்பர் 5, 2023 மணாலி மிதேஷ்பாய் தோஷி நிறுவன செயலாள

KVB Karur Vysya Bank

டெல்சன் மாணிக்கம் ரோடு கிளை பமைய எண். 2 புகிய எண். 3, இரயில்வே காலளி 3வது தெ நெல்சன் மாணிக்கம் ரோடு எதிரில், அமிஞ்சிக்கரை, சென்ன

தங்க நகை ஏல அறிவிப்பு எங்கள் வங்கியில் கடன் பெற்றுள்ள கீழ்க்கண்ட நபர், தவணை கடந்து நெடு நாட்கள் ஆகியு கடன் தொகையை செலுத்தி நகைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. நோட்டீஸ் பதி அஞ்சல் மூலம் அனுப்பியும் நகைகளை மீட்கவில்லை. எனவே **இந்த விளம்பரம் கண்டவுட** அஞ்சல் மூலம் அனுப்பியும் நகைகளை மீட்கவில்லை. எனவே இந்த விளம்பரம் கண்டவுடன் அசல் வட்டியுடன் இதர செலவுகளையும் சேர்த்து வருகிற 20.09.2023 அன்று மதியம் 02.30 மணிக்குள் வங்கியில் செலுத்தி நகைகளை திரும்பர் பெற்றுக்கொள்ள வேணிம், தவறினால் கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள நகைகளை கடன் பெற்றவரின் செலவிலேயே 20.09.2023 அன்று மாலை 03.00 மணியளவில் ளங்கள் வங்கி அலுவலகத்தில் வைத்து கிளை மேலாளர் அவர்களால் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க ஒலம் விடப்படும் அல்லது நிர்வாகத்தின் சௌகரியம் போல மறு ஏல அறிவிப்பு ஏதுமின்றி வேறு தேதியில் ஏலம் விடப்படும் என்று இதன் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை மாற்றவோ, ஒத்திப் போடவோ கிளை மேலாளருக்கு முமு அதிகாரம் உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ஏல நிபந்தனைகளை வங்கியின் அறிவிப்பு பலகையில் காணலாம்.

நகைக்கடன் கணக்கு எண் கடன் பெற்றவர் பெயர் நகை எடை கிராமி 1805948000001251 Mr.O.ீஹரி தேதி : 05.09.2023; இடம் : சென்னை கிளை மேலாளர், கரூர் வைஸ்யா பேங்க் லிமிடெ

## கேசல் டிரேடர்ஸ் லிமிடெட்

(CIN: 151909TN1983PLC045632) பதிவு அலுவலகம் : பரத்குமார் பவன், எண்.617, அண்ணா சாலை, சென்னை – 600 006

Website: http://www.castletraders.co.in, Email: cs@khivrajmail.com Ph:044 - 42269666 40வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு,

தொலைதூர மின்–வாக்களிப்பு தகவல் மற்றும் புத்தக மூடல் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஏப்ரல் 08, 2020 தேதியிட் சுற்றுரிக்கை எண். 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றுரிக்கை எண்.17/202 கற்றநிக்கை எண். 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 17/2020, அதனைத் தொடர்ந்து மே 05, 2020 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 20/2020 மற்றும் ஓனவரி 13, 2021 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 20/2021 மற்றும் ஓனவரி 13, 2021 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 20/2021, டி டிம்பர் 14, 2021 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 21/2021, மே 05, 2022 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 10/2022 (எம்மீர் சுற்றநிக்கைகள்) மற்றும் ஓனவரி 5, 2023 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 10/2022 (எம்மீர் சுற்றநிக்கைகள்) மற்றும் ஓனவரி 5, 2023 தேதியிட்ட சுற்றநிக்கை எண். 58B/HO/CFD/POD-2/P/CIR/2023/4 (செமி சுற்றநிக்கைகள்) மற்றும் அவ்வப்போது வெளியிடப்படும் பிற தொடர்புடைய சுற்றநிக்கைகள் ஆகியவற்றுக்கு இணங்க, காணோளி காட்சி (VC/OAVM) மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தை (AGM) நடத்த நிறுவனத்தின் அனுமதிக்கப்படுகின்றன. தொடர்புடைய சுற்றநிக்கைகளுக்கு இணங்க, நிறுவனத்தின் 40வது வருடாந்திர பொதுக் கூட்டம் (VC/OAVM) மூலம் நடைபெறுகிறது. 40வது வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கான இடம், நிறுவனத்தின் பதிவு அலுவலகமாக இருக்கும்.

இருக்கும்.
எம்சிஏ சுற்றநிக்கைகள் மற்றும் செபி சுற்றநிக்கைகளின் அடிப்படையில், 40வது வருடாத்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2022–2023ஆம் ஆண்டிற்கான வருடாத்திர அறிக்கை ஆகியவை நிறுவனம்)பெ பர்சிட்டரி பங்கேற்பாளர்களுடன் மின்னஞ்சல் முகவரிகள் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் முலம் மட்டுமே அனுப்பப்படுகிறது. 2022–2023ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை மற்றும் அறிவிப்பு மற்றும் ஆகியவை நிறுவனத்தின் இணையதளத்தில் லுww.casitaders.co.in மற்றும் பெட்ரோபாலிடன் ஸ்டாக் எக்சேஞ்ச் இந்தியாலியிடுட்டின் (MSEI) www.msei.in என்ற இணையதளத்தில் கிடைக்கும் என்பதை உறுப்பினர்கள் கவளிக்கலாம்.

உறுப்பினர்கள் கவளிக்கலாம்.

சட்டத்தின் பிரிவு 108 இன் விதிகளின்படி, நிறுவனங்களின் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014 (திருத்தப்பட்டவை) விதி 20 மற்றும் இத்திய நிறுவனக் செயலாளர்கள் நிறுவனத்தால் ("ICSI") வெளியிடப்பட்ட பொதுக் கூட்டங்களுக்கான செயலகத் தரதிலை (எஸ்எஸ்-2) மற்றும் எம்சிஏ சுற்றிக்கைகள் மற்றும் செயி சுற்றித்கைகள் மற்றும் செயி சுற்றித்கையுடன் பட்டியல் ஒழுங்குமுறைகளின் 4-வது ஒழுங்குமுறை ஆகியவற்றுக்கு இணங்க, 40வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பரிவர்த்தனை செய்யப்படும் வணிகத்தைப் பொறுத்தவரை நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னணு வாக்களிப்பு வசதியை வழங்குகிறது. சென்டர்ல் டெபாசிட்டரி சர்வீசல் (இந்தியர்) லிமிடெட்டின் (சிடிஎஸ்எல்) மின்–வாக்களிப்பு வசதிகள்/

சர்வீசஸ் (இத்தியா) லிநிடெட்டின் (சிடிஎஸ்சஸ்) நின்–வாக்களிப்பு வசதிகள்/ சேவைகளை திறுவனம் பெறும். Acoag வருடாத்திர பொதுக்கூட்டத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் மற்றும் தொலைதூர நின்–வாக்களிப்பு முறையில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் 40வது வருடாத்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப் பட்டுள்ளன. VC/OAVM வசதி மூலம் பங்கேற்கும் உறுப்பினர்கள், திறுவனங்கள் சட்டம், 2013. பிரிவு 103ன் கீழ் கோரம் கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள். 40வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை திறுவனத்தின் இணையதளம் அதாவது www.mselinio கிடைக்கும். வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ள தீர்மானங்களின் மீது மின்–வாகளிப்புக்கான வாக்களிக்கும் உரிமையை திர்ணயம் செய்வதற்கான கட்ஆப் தேதி செப்டம்பர் 23, 2023 ஆகும்.மேற்கூறிய கட் ஆப் தேதியன்று காகித வடிவில் அல்லது டிமெட்டீரியலைஸ்ட் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் நிறுவனத்தின் பங்குதார்கள் மின்னணு முறையில் வாக்களிக்கலாட்டம் நடைபெறுவதை யொட்டி

நிறுவனத்தின் 40வது வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதை யொட்டி நிறுவனத்தின் உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் செப்டம்பர் 24, 2023 முதல் செப்டம்பர் 30, 2023 வரை (இரண்டு நாட்களையும் உள்ளடக்கி)

மூடப்பட்டிருக்கும். பின்னனு வாக்குகளைப் பதிவு செய்யும் செயல்முறையின் விவரங்கள் ₄௦வது வருடாந்திர பொதுக்கூட்ட அழிவிப்பில் கிடைக்கின்றன. இது நிறுவனத்தின் இணையதளம் www.castlefraders.co.in மற்றும் மின்–வாக்களிப்பு முகவரான CDSL இணையதளம் www.evolingladis.comஅம் வெளியிடப்பட்டுள்ளது. தொலைதூர மின்–வாக்களிப்பு செப்டம்பர் 27, 2023 அன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 29, 2023 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது. அதன் பிருக வாக்களிக்க மும்பாகு.

பிறகு வாக்களிக்க முடியாது. நற்கு காக்களிப்பு தொடர்பான ஏதேனும் கேள்விகள்/சிக்கல்கள்/குறைகள் இருந்தால், அது குறித்து திரு. ராகேஷ் தல்வி, முதுநிலை மேலாளர். (CDSL) சென்புரல் பெபசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) விடுடெட், ஏ விங், 2வது தளல், மரசத்தான் ஃப்யூச்சர்க்ஸ், மஃபத்லால் மில் காம்பௌண்ட்ஸ், என்.எம் ஜோஷி மார்க், லோயர் பரேல் ்கீழ்க்கு), மும்பை 400013 அவர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது helpdesk evoling@cdslindia.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது 022—23058542/43 என்ர எண்ணில் அழைக்கவும் அழைக்கவும் தொலைதூர மின்—வாக்களிப்பு முடிவுகளை அதன் இணையதளம்

தொலைதூர மின்–வாக்களிப்பு முடிவுகளை அதன் இணை www.castletraders.co.inல் நிறுவனத்தால் அறினிக்கப்படும் மற்றும் லிமிடெட்டிற்கும் தெரிவிக்கப்படும்.

மேற்கண்ட தகவல்கள் நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களின் தகவல் மற்றும் நலனுக்காக வெளியிடப்பட்டு, அவ்வப்போது வெளியிடப்படும் எம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கைகளுக்கு இணங்க உள்ளது கேசல் டிரேடர்ஸ் லிமிடெட்டிற்கா

ஒப்பம்/– ஆர்.மனோரஞ்சன்

் தேதி: 5 செப்டம்பர். 2023

#### CYBELE INDUSTRIES LIMITED

CIN: L31300TN1993PLC025063 பதிவு அலுவலகம்: எண் 138, சிட்கோ தொழிற்பேட்டை,

அம்பத்தூர், சென்னை 600 098

தொலைபேசி: +91 044-32958399; பேக்ஸ்: +91 044-43111117 மின்னஞ்சல்:corporate@qflexcable.com; வலைத்தளம்: www.cybele.co.in

#### <u> 30வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு</u> நிறுவனங்கள் சட்டம், 2013 ("சட்டம்') பொருந்தக்கூடிய விதிகள்

-செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள் ஒழுங்குமுறைகள், 2015 ("செபி பட்டியல் விதிமுறைகள்") மற்றும் ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட பொதுச் சுற்றறிக்கை எண். 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.17/2020, மே 05, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 20/2020 மற்றும் ஜனவரி 13, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 02/2021 டிசம்பர் 08, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.19/2021, டிசம்பர் 14, 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.21/2021 மற்றும் டிசம்பர் 28, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண்.10/2022 ("எம்சிஏ சுற்றறிக்கை") மற்றும் செபி அதன் சுற்றறிக்கையான ஜனவரி 05, 2023 தேதியிட்ட SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 ஆகியவற்றுக்கு இணங்க, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகத்தை பரிவர்த்தனை செய்வதற்காக நிறுவன உறுப்பினர்களின் 30வது ஆண்டு பொதுக் கூட்டம் ("AGM") 29 செப்டம்பர் 2023 வெள்ளிக்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 4:00 மணிக்கு காணொலி காட்சி ("VC")/பிற ஒளி ஒலி சாதனங்கள் (OAVM) மூலம் நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் செயல்முறை மற்றும் விதம் மற்றும் மின்வாக்களிப்பு அடங்கிய வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு உள்ளிட்ட வருடாந்திர அறிக்கை செப்டம்பர் 2023 அன்று நிறுவனம்/டெபாசிட்டரிகளில் மின்னஞ்சல் முகவரிகள் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் முலம் அனுப்பப்பட்டுள்ளது. வருடாந்திர அறிக்கையை பின்வரும் இணைய இணைப்பு களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்• https://www.cybele.co.in மற்றும் https://www.evoting.nsdi.com/

தொலைதூர மின்னணு– வாக்களிப்புக்கான வழிமுறைகள்:

நிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு 108 க்கு இணங்க, தொடர்புடைய விதிகள், செபியின் 44 (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015 மற்றும் டிசம்பர் 9, 2020 தேதியிட்ட SEBI/HO/CFD/CMD/CIR/P/2020/242 சுற்றறிக்கை எண். ஆகியவற்றுக்கு இணங்க நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னணு–வாக்களிக்கும் வசதியை வழங்குகிறது, நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் ("என்எஸ்டி எல்") மூலம் மின்னணு முறையில் வாக்களிக்க முடியும். மேலும், பொதுக் கூட்டத்தின் போது வாக்களிக்கும் வாக்களில் குடியும். மேனம், VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் மற்றும் தொலைதூர மின்னணு– வாக்களிப்பு மூலம் தீர்மானங்களுக்கு வாக்களிக்காதவர்கள் மற்றும் அவ்வாறு செய்வதிலிருந்து தடை இல்லாதவர்கள், வருடாந்திர பொதுக்கூட்ட காலத்தில் மின்னணு வாக்களிப்பு முறை மூலம் வாக்களிக்க தகுதியுடையவாகள். தொலைதூர மின்னணு–வாக்களிப்பு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்களிப்பு மற்றும் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முறையில் ஆகியவை வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் \_\_\_\_\_ கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து உறுப்பினர்களுக்கும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

 நேஷ்னல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் ("என்எஸ்டிஎல்") வழங்கும் மின்வாக்களிப்பு சேவைகள் மூலம் மின்னணு முறையில் தோலைதூர மின் வாக்களிப்பு') வாக்களிக்கும் வசதியை அதன் உறுப்பினர்களுக்கு வழங்குவதில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது.

b. இந்த காலகட்டத்தில், கட் ஆப் தேதியான 21 செப்டம்பர் 2023 அன்று ு தூர் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மின்னணு முறையில் தங்கள் வாக்குகளை அளிக்கலாம். மேற்குறிப்பிட்ட வாக்களிப்புக் காலத்திலோ அல்லது வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் நேரத்திலோ தொலைதூர . ின்வாக்களிப்பு வசதியைப் பயன்படுத்தி எந்தவொரு தீர்மானத்தின் மீதும் உறுப்பினர்கள் வாக்களிக்க விருப்பம் உள்ளது.

. வருடாந்திர பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக தொலைதூர மின் பாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்/பங்கேற்கலாம், ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை பெற மாட்டார்கள். வருடாந்திர பொதுக்கூட்டத்தின் போது தொலைதூர மின்வாக்களிப்பு மற்றும் மின்வாக்களிப்புக்கான விரிவான செயல்முறை வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

d. காகித வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் மற்றும் அறிவிப்டை ்பற்று, நிறுவனத்தின் பெற்று, நிறுவனத்தின் அனுப்பிய பிறகு நிறுவனத்தின் பங்குகளைப் உறுப்பினரான தனிநபர் அல்லாத பங்குதாரர்கள் மற்றும் கட்ஆப் தேதியின்படி பங்குகளை வைத்திருந்தால், evoting⊚nsdl.co.inல் கோரிக்கையை வைத்திருந்தால், evoting@nsdl.co.inல் அனுப்புவதன் மூலம் உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம். இருப்பினும், அவர் ஏற்கனவே தொலைதூர மின்வாக்களிப்பதற்காக NSDL இல் பதிவுசெய்திருந்தால், வாக்களிக்க அவர் ஏற்கனவே இருக்கும் பயனர் ஐடி

மற்றும் கடவச்சொல்லைப் பயன்படுக்கலாம். e. தொலைதூர மின்வாக்களிப்பு அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் லந்துகொள்வது தொடர்பான கேள்விகள் அல்லது சிக்கல்கள் இருந்தால், Ms பல்லவி மத்ரே, மூத்த மேலாளர், NSDL, "தளம், <sup>"</sup>A' பிரிவு. டிரேட் வேர்ல்ட் கமலா மில்ஸ் காம்பவுண்ட், சேனாபதி பாபட் மார்க், லோயர் பரேல், மும்பை 400 013, மின்னஞ்சல் ஐடி: evoting@nsdl.co.in, தொலைபேசி: 1800 –990 மற்றும் 1800–224–430ல் அணுகலாம். corporate@qflexcable.comல் நிறுவனத்தின் செயலாளர் திரு.P.ராஜா சேகரன் அவர்களுக்கும் எழுதலாம்.

இயக்குநர்கள் குழுவின் உத்தரவின் பேரில் For Cybele Industries Limited ஒப்பம் /-

இடம்: சென்னை தேதி: 4 செப்டம்பர், 2023

நிர்வாக இயக்கு**ன**ர்

அனுப்பி வைக்கப்படும்.

பெயாகளில் நீங்கள் எந்த டிமேட் கணக்கையும் பராமரிக்கவில்லை என்றால், அந்த கணக்கை திறந்து, டிமேட் கணக்கு எ

தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள், இதன் மூலம் தேவையான நடவடிக்கைகளை எங்களால் எடுக்க முடியும்.

தொலைபேசி எண். 044-28140801-803, பேக்ஸ்: 044-28142479, மின்னஞ்சல்: corpserv@integratedindia.inக்கு அனுப்பலாம்

#### U. விஸ்வநாக் கம்பெனி செயல்

ானணு வாக்

# CM hands over gold bond certificate to Tiruchendur temple trustees

Chief Minister M.K. Stalin on Monday handed over a bond certificate for 168.68 kg of gold, gold, valued at Rs.99.77 belonging to the Arulmigu crore, would bring the Swamv

Temple in Tiruchendur in Thoothukudi district, to the custodians of the temple. The invested temple an annual interest

CASTLE TRADERS LIMITED (CIN: L51909TN1983PLC045632)

Regd. Office: " No. 617, Bharat Kumar Bhavan,

Anna Salai, Chennai - 600 006
Website: http: www.castletraders.co.in, E-mail: cs@khivrajmail.com

NOTICE OF 40TH ANNUAL GENERAL MEETING, REMOTE

E-VOTING, AND BOOK CLOSURE INFORMATION

Pursuant to the Circular No. 14/2020 dated April 08, 2020, Circular No.17/2020

dated April 13, 2020 issued by the Ministry of Corporate Affairs followed by Circular No. 20/2020 dated May 05, 2020 and Circular No. 02/2021 dated

January 13, 2021, Circular No. 21/2021 dated December 14, 2021, Circula

No. 2/2022 dated May 05, 2022 and Circular No. 10/2022 dated December 26 2022 (MCA Circulars) and Circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/

dated January 5, 2023 (SEBI Circular) and all other relevant circulars issue

from time to time, companies are allowed to hold annual general meetin (AGM) through video conference (VC/OAVM). In compliance with the circulars

the 40th AGM of the company is being held through (VC/OAVM). The deeme

In Compliance with the MCA Circulars and SEBI Circulars, the Notice of th

40thAGM along with the Annual Report 2022-23 is being sent only through electronic mode to those Members whose email addresses are registered with the Company Depositories. Members may note that the Notice and Annua

Report 2022-23 will be available on the website of the Company at www

castletraders.co.in and on the website of the Metropolitan Stock Exchange

Pursuant to the provisions of Section 108 of the Act read with Rule 20 of th

Companies (Management and Administration) Rules, 2014 (as amended)

Secretarial Standard on General Meetings (SS-2) issued by the Institute of Company Secretaries of India ("ICSI") and Regulation 44 of Listing Regulations read with MCA Circulars and SEBI Circular, the Company is providing remote

e-Voting facility to its Members in respect of the business to be transacted at the 40th AGM. The Company would be availing e-Voting facilities/services of Central Depository Services (India) Limited. (CDSL)

The instructions for joining the 40th AGM and the manner of participation in the

remote e-voting system are provided in the Notice of the 40th AGM. Members participating through the VC/OAVM facility shall be counted for the purpose

of reckoning the augrum under Section 103 of the Companies Act. 2013. The

Notice of the 40th AGM and the Annual Report will also be available on the website of the Company i.e. www.castletraders.co.in and the website of MSE

The cut-off date for determining the voting rights for e-voting on the resolution

2023. Shareholders of the company holding shares either in physical o dematerialized form on the said cut-off date may cast their vote electronically

The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from 24th September, 2023 to 30th September, 2023 (both days

inclusive) in connection with the 40th Annual General Meeting of the company

Details of the procedure of casting e-votes are available in the Notice of 40th Annual General Meeting which is also posted in the website of the company

viz., www.castletraders.co.in and in the website of the CDSL, the e-voting

The remote e-voting period begins on 27th September, 2023 at  $9.00\,$  a.m. and ends on 29thSeptember, 2023 at  $5.00\,$  p.m. and shall not be available

In case of any queries/issues/grievance regarding facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL)Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor,

Marathon Futurex, Mafatial Mill Compounds, N M Joshi Marg, Lower Pare (East), Mumbai - 400013 or send an email tohelpdesk.evoting@cdslindia.con

The results of remote e-voting will be announced by the company on its website www.castletraders.co.in and also informed to the MSEI Limited.

The above information is being issued for the information and benefit of all the

members of the Company and is in compliance with the MCA Circulars and the SEBI Circulars issued from time to time

in the Notice of Annual General Meeting will be 23rd September

India Limited (MSEI) at www.msei.in

Limited i.e. www.msei.in.

agency viz., www.evotingindia.com

or call on 022-23058542/43

Date : 5th September, 2023

venue for the 40thAGM shall be the Registered Office of the Company.

of Rs.2.25 crore. Minister for Hindu Religious and Charitable Endowments P.K. Sekarbabu, retired High Court judge R. Mala, temple chairman of trustees R. Arulmurugan and senior officials were the Gold Under Investment Scheme, gold items of different purity,

obtained as offerings and

not used for the deity, are

converted into 24-carat bars and invested in the State Bank of India, and the interest accrued from the investment is used for the development of the concerned temple.

## **Incentives to sportspersons**

Chennai, Sept 5: Chief Minister Stalin the CM also handed over incentives to the tune of □2.24 crore to a total of 134 sportspersons, who secured laurels at various national events, including the Khelo India Games. Minister for Youth Welfare and Development Sports Udhayanidhi Stalin, Secretary Chief Shiv Das Meena and senior officials were

another In event, the CM also launched the distribution of subsidy input relief assistance to farmers districts from six that were recently declared having witnessed agriculture droughts of a moderate nature.

present.

The Tamil Nadu government has sanctioned sum of Rs. 181 crore to input subsidy provide relief assistance benefit over 1.87 affected farmers Ramanathapuram, Sivaganga, Tenkasi, Pudukkottai, Virudhunagar and Thoothukudi districts.

virtually inaugurated new buildings for the Agriculture Department constructed in various locations across the of Rs.279 crore, in the presence of Minister for Agriculture M.R.K. Panneerselvam Minister for Industries T.R.B. Rajaa.

Stalin also launched distribution

State at a total cost agricultural machinery such as power tillers power weeders at subsidized rates to beneficiaries under the Anaithu Grama Orunginaintha Valarchi Velan Thittam.

#### ELANGO

#### **ELANGO INDUSTRIES LIMITED** (CIN: L27104TN1989PLC017042)

Regd. Office: "No. 5, Ranganathan Garden 15th Main Road Extn. Anna Nagar, Chennai – 600040 Website: www. elangoindustries.com Ph:+91-044-28460390 NOTICE OF 34th ANNUAL GENERAL MEETING, REMOTE E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

- Notice is hereby given that: The 34th Annual General Meeting of the Company will be convened on Saturday, 28th September, 2023 at 11:30 a.m through Video Conferencing ("VC")/Other Audio Visual Means ("OAVM") facility for which purpose the Registered Office of the Company situated at No. 5, Ranganathan Garden, 15th Mair Road Extension, Anna Nagar, Chennai-600040 shall be deeme to be the venue for the meeting to transact the business as se out in the Notice of the 34th AGM, as per the provisions of th Companies Act, 2013 and Rules framed thereunder and the SEB (Listing Obligations and Disclosure Requirements) Regulations
- In terms of MCA Circulars and SERI Circulars, the Notice of th 34th AGM and the Annual Report for the year 2022-23 has bee sent in permitted mode. The requirements of sending physica copy of the Notice of the 34th AGM and Annual Report to the nbers have been dispensed with vide MCA Circulars an SEBI Circulars.
- The Register of Members and Share Transfer Books of th Company will remain closed from 22nd September, 2023 to 30th September, 2023 (both days inclusive) in connection with the 34th Annual General Meeting of the Members of the Company
- As indicated in the Notice, in terms of Regulation 44(1) of SEB (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 and in compliance with the Companies Act, 2013 read with applicable rules as amended from time to time, the compan is providing remote e-voting facility to the shareholders of the company to enable them to cast their votes electronically on a business items forming part of the Notice.
- The Company would be availing e-Voting as well as VC/OAVM facilities/services of Central Depository Services (India) Limited
- The remote e- voting of the shareholders/beneficiary owners shall be reckoned on the equity share held by them as or 21st September, 2023 being the cut-off- date for this purpose Shareholders of the company holding Shares either in physical o dematerialized form on the said cut- off-date may cast their votes
- The members attending the meeting and who have not already cast their vote through remote e-voting shall be able to exercise their voting rights during the AGM. However, the members who have already cast their vote through remote e-voting may attend the meeting but shall not be entitled to cast their vote again at the
- Details of the procedure of casting e-votes are available in the Notice of 34th Annual General Meeting which is also posted in the website of the company viz., www.elangoindustries com and in the website of the CDSL, the e-voting agency viz.
- www.evotingindia.com The remote e-voting period begins on 25th September, 2023 a 9.00 a.m. and ends on 27th September, 2023 at 5.00 p.m. an shall not be available thereafter
- In case of any queries/issues/grievance regarding the e-voting you may refer to the Frequently Asked Questions (FAQs) and -voting manual available at www.evotingindia.com under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com or contact Mr. Nitin Kunder (022- 23058738 ) or Mr. Mehbool Lakhani (022-23058543) or Mr. Rakesh Dalvi (022-23058542)

The results of remote e-voting will be announced by the compan on its website www.elangoindustries.com and also informed t

Date: 5th September, 2023

For ELANGO INDUSTRIES LIMITED Company Secretary

**NOTICE TO SHAREHOLDERS** Notice is hereby given that the Thirty-seventh Annual General Meeting (AGM) of the Members of India Cements Capital Limited will be held on Wednesday, the 27th September 2023 at 2.00 P.M [Indian Standard Time(IST)] through Video Conferencing ('VC') / Other Audio Visual Means ('OAVM') in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder read with General Circular Nos. 14/2020,17/2020, 20/2020, 02/2021, 02/2022 and 10/2022 dated 8th April, 2020, 13th April, 2020, 5th May, 2020,13th January, 2021, 5th May, 2022 and 28th December, 2022 respectively, issued by the Ministry of Corporate Affairs ('MCA Circulars') and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circular Nos. SEBI/HO/CFD/CMD1/CRI/P/2020/79,SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 and SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated 12th May, 2020, 15th January, 2021, 13th May, 2022 and 5th January, 2023 respectively issued by the Securities and Exchange Board of India ('SEBI Circulars'), allowing the Companies to conduct the AGM through VC/ OAVM, to transact the Ordinary and Special Businesses as set out in the Notice dated 7th August, 2023 The Notice of 37th AGM along with the Explanatory Statement and the Annual Report 2023 have been sen by email on 04.09.2023 to those members who have registered their email addresses with the Company Registrar and Share Transfer Agent or with their respective Depository Participants and no physical/hard copy of the same will be sent by the Company, unless specifically requested. Members may please note that the said documents are also available on Company's website at www.iccaps.com and on the website of Centra Depository Services (India) Limited (CDSL) at www.evotingindia.com, from where the said documents can be downloaded. The AGM Notice & the Annual Report can also be accessed from the website of the Stock Exchange i.e. BSE Limited at www.bseindia.com.

For Castle Traders Limited

India Cements Capital Limited
CIN: L65191TN1985PLC012362

Regd. & Corp. Office: "Dhun Building", 827, Anna Salai, Chennai - 600 002.

Email Id: secr@iccaps.com | Website: www.iccaps.com

Tel: 044 - 28572600 / 2841 4583 I Fax: 2841 4583

R. Manoranjar

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended and the MCA Circulars, the Company is pleased to provide to members the facility to cast their vote on resolutions proposed to be considered at the Thirty-seventh Annual General Meeting, by electronic means and the items of business may be transacted through the facility of remote e-voting and e-voting during the AGM provided by CDSL. The voting rights of shareholders shall be in proportion to their shares of the paid-up equity share capital of the Company as on cut-off date i.e., 20.09.2023. The remote e-voting period commences on 23.09.2023 (9:00 A.M. (IST)) and ends on 26.09.2023 (5:00 P.M. (IST)). During this period, shareholders of the Company holding shares either in physical form or dematerialized form, as on the cut-off date i.e. 20.09.2023, may cast their vote by remote e-voting. The remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter. Once the vote on a resolution is cast by the Member, the Member shall not be allowed to change it subsequently.

The members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again through e-voting facility available during the AGM.

Only those shareholders, who are present in the AGM through VC/OAVM facility and have not cast their vote on the Resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to

vote through e-voting during the AGM. Members who have not registered their E-mail IDs with the Company / RTA / Depository Participants (DPs) can cast their vote through remote e-voting or through e-voting during the AGM in virtual mode as per the

procedures detailed in Note No. 18 of the Notice of the 37th AGM. The detailed procedures for Remote e-voting (prior to AGM), participating in the meeting through VC/OAVM

and e-voting during AGM are explained in Note No. 18 of the Notice of 37th AGM and is also available on the website of the Company at www.iccaps.com. For any information or any query on Remote e-voting and e-voting during AGM, Members may refer to the

instructions mentioned under Note No. 18 of the Notice of the 37th AGM sent by email or contact Cameo Corporate Services Limited. (RTA) Chennai at Tel.No.044-28461173. e-mail: investor@cameoindia.com. oi CDSL at 1800-22-55-33, e-mail: helpdesk.evoting@cdslindia.com or contact Ms.E.Jayashree, Company Secretary, at Tel.No.:(044) 28572646, email: secr@iccaps.com by mentioning their DP & Client ID/Folio No. Any person, who acquires shares of the Company and becomes a member of the Company after forwarding the notice and holding shares as of the cut-off date i.e. 20.09,2023, may obtain the login ID and password by sending an email to secr@iccaps.com or investor@cameoindia.com or helpdesk.evoting@cdslindia.com by mentioning their DP ID and Client ID. However, if you are already registered for e-voting, then you can use your existing user ID and password to login and cast your vote. If you are unable to retrieve or have not received the "Initial password" or have forgotten your password, please refer to the instructions for remote e-voting and e-voting at the AGM provided in Note No. 18 of the Notice of AGM. Members can also use the OTP (One Time Password) based login for casting the votes on the e-voting system of CDSL.

A person, whose name is recorded in the Register of members or in the Register of Beneficial Owners aintained by the Depositories as on the cut-off date only shall be entitled to attend the AGM through VC OAVM and avail the facility of remote e-voting or e-voting during the AGM.

Smt.SindhujaPorselvam, Practicing Company Secretary (C.P.No.23622), has been appointed as the Scrutinizer to scrutinize the process of remote e-voting and e-voting during AGM in a fair and transparen manner. The Scrutinizer shall submit her report to the Chairman not later than two working days from the conclusion of the AGM and the Chairman or a person authorized by him in writing will declare the resul-

The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the website of the Company and CDSL forthwith. The results shall also be immediately forwarded to BSE Limited, where the equity share of the Company are listed.

Notice is also hereby given, pursuant to Section 91 of the Companies Act, 2013 read with the Rules made thereunder and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from 21.09.2023 to 27.09.2023 (both days inclusive) for the purpose of AGM.

Members may please note that as the AGM is being conducted through Virtual Mode i.e. VC/OAVM, the facility for appointment of proxies by the members will not be available for the Thirty-seventh Annual General Meeting. The attendance of Members attending the AGM through VC/OAVM shall be counted for the purpose of reckoning the guorum under Section 103 of the Companies Act, 2013

for INDIA CEMENTS CAPITAL LIMITED E. JAYASHREE COMPANY SECRETARY Place: Chennai Date :04.09.2023

#### THE TIRUVATEESWARAR HINDU JANOPAKARA NIDHI LIMITED

(Estd 1909) Company No. 3084 Regd .Office: 50, Kuppu Muthu Street, Tiruvateeswaranpet, Chennai 600 005.

NOTICE is hereby given to the Equity and N.C.R.P. Shareholders that **One Hundred** and Fourteenth Annual General Body Meeting will be held on Thursday the 28th September 2023 at 9.00 A.M. at the registered office of the Nidhi at No.50. Kuppu Muthu Street, Tiruvateeswaranget, Chennai, 600,005 to transact the following business. The attendance of all the Equity and N.C.R.P. Shareholders is requested

#### **AGENDA**

- To adopt the Director's Report, Statement of Profit and Loss and Balance sheet duly audited along with Auditors' Report for the Year ended 31st March 2023
- To declare a dividend of 25% to Equity Shareholders after providing 10% Dividend for the first 7,461/- Non Cumulative Redeemable preference Shares and 5% for the next 23,476/-Non-Cumulative Redeemable Preference Shares payable under Article 63 of the Nidhi.
- To elect a Director, Mr.S.Krishnamurthy who is to retire under Article 42(a) of the Nidhi and is eligible for re-election and he is offering himself for re-election
- To appoint Auditors and fix their remuneration. The retiring Auditors Mrs.M.Yamini. Chartered Accountants being eligible, offer themselves for appointment in the name of VIJAYAN & ARUN Chartered Accountants (Firm No.013838S), if appointed

#### Special Business:

 $\dot{ ext{o}}$  consider and if thought fit, to pass with or without modification(s), the following resolutions as Ordinary resolutions

Resolved that Mrs. M Kalandhika Devi who was appointed as an Additional Director of the Company with effect from 16.02.2023 by the Board Directors, who holds office up to the date of this Annual General Body Meeting pursuant to section 161 of the Companies Act 2013, and in respect of whom company has received a notice in writing, under Section 160 of the Companies Act-2013, from a member proposing her candidature for the office of Directors be and is hereby appointed as Director of the Company liable to retire by rotation.

Notice is hereby given that the share Transfer Books of the Nidhi will be closed from 14th September 2023 to 27th September 2023 (both days are inclusive) during which period no transfer of shares will be registered

#### (BY ORDER OF THE BOARD)

#### Place : Chennai Date: 29.08.2023

M.G. Venkatesi Administrative Director

A member entitled to attend and vote at the meeting is entitled to appoint a proxy to attend and vote instead of himself and the proxy need not be a member of the company. The instrument appointing the Proxy should be completed and delivered at the Registered Office of the Nidhi at least48 hours before the time fixed for the meeting.

Shareholders wishing to have details of information at the Annual General Meeting regarding any matter in the Directors Report or any item in thefinancial statements are requested to give

notice to the Administrative Director seven days prior to the meeting date.

#### Shareholders are requested to furnish their change of address if any ANNEXURE TO THE NOTICE

EXPLANTORY STATEMENT PURSUANT TO SECTION 102 OF THE COMPANIES ACT.2013

#### tem No. 5

Mrs.M.Kalandhika Devi was appointed as Additional Director of the Company with effect from 16.02.2023 till the conclusion of this Annual General Meeting. Two of the members have proposed her candidature individually for the office of the Director liable to retire by rotation. She has given ner consent to the company to act as Director, if she is appointed.

Board recommends her appointment as Director since her services will be more useful to the

company's management None of the Directors are interested in the above said Resolutions

(BY ORDER OF THE BOARD) M.G. Venkatesh

#### **MIL INDUSTRIES & AEROSPACE LIMITED**

CIN: U74999TN2018PLC122159 Regd. office: 25A, SIDCO Industrial Estate, Ambattur, Chennai, Tamil Nadu 600 098. Phone no. +91 44 2625 8382; Website: www.milia.in; Email: secretarial@milia.in

Notice is hereby given that the fifth (5th) Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on **Wednesday** the 27th September, 2023 at 11.00 a.m. [Indian Standard Time (IST)] through Video Conferencing ("VC")/ Other Audio Visual Means

The Ministry of Corporate Affairs vide its Circular No. 10/2022 dated 28th December, 2022 read with Circular No. 02/2022 dated 5th May, 2022, Circular No.21/2021 dated 14th December, 2021, Circular No.02/2021 dated 13th January, 2021, Circular No. 20/2020 dated 5th May, 2020, Circular No.14/2020 dated 8th April, 2020, Circular No.17/2020 dated 13th April, 2020 allows conductin of Annual General Meeting of the Company through VC or OAVM without the physical presence of the Members for the meeting at a common venue. In terms of the said circulars and in compliance with the provisions of the Companies Act. 2013 and SEB circular no. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated 5th January, 2023, and relevant circulars of of SEBI(Listing Obligations an Disclosure Requirements) Regulations, 2015, the AGM of the Company is being held through VC/OAVM. Hence members can attend and participate in the Annual General Meeting through VC/ OAVM only. The Company has engaged National Securities Depository Limited (NSDL) for facilitating voting through electronic means i.e., remote e-voting and voting on the date of the AGM.

In compliance with the aforesaid MCA circulars and SEBI Circulars, Notice of the AGM along with the Annual Report 2022-23 being sent only through electronic mode to those Members whose e-mail IDs are registered with the Company/ Depositaries as or 1st September 2023. The Notice calling the AGM together with the Annual Report has been uploaded on the website of the Compan at www.milia.in. The Notice can also be accessed from the website of the Stock Exchange at www.msei.com. The AGM Notice is also disseminated on the website of NSDL (agency providing the VC / OAVM facility, Remote e-Voting facility and e-voting system during the AGM) i.e. www.evoting.nsdl.com/. The Shareholders may also send requests to the Company's email id secretarial@milia.in to get th copy of Annual Report and for any other communication

For registering/ updating email addresses:

Members who have not registered their email address and mobile number are requested to register the same in respect of shares held in demat mode with the concerned Depository Participant (DP) and in respect or shares held in physical mode, by submitting Form ISR-with the e-mail address, mobile number, folio number details and relevant documents to the Company's RTA viz Integrated registry Management Services Private Limited, at corpserv@integratedindia.in. Final Dividend

The Board of Directors at their meeting held on 30th May 2023 have recommended a final dividend of Re. 1 (Rupee one only) per equity

#### share of Rs. 10/- each. The record date for the purpose of final dividend of the FY 2022-23 is 20th September, 2023. The Final Dividenc if approved by the Members, will be paid within 30 days from the date of AGM. To receive credit of Dividends to the bank account Members holding shares in physical form are requested to register complete bank account details in Form ISR-1 with RTA. For shares

held in demat form, Members are requested to provide bank account details of their DPs. Voting through Electronic means: Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013, read with Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014 (as amended) and Regulation 44 of SEBI (LODR) Regulations, 2015 (as amended) and MCA Circulars the Company shall provide the facility of remote e-voting to its Members in respect of the business to be transacted at the AGM For this purpose, the Company has entered into an agreement with National Securities Depository Limited (NSDL) for facilitating

voting through electronic means, as authorized e-voting agency.

In terms of SEBI Circular No. SEBI/HO/CFD/CMDICIR/P/2020/242 dated December 9, 2020 on e-voting facility provided by Lister Companies, Individual shareholders holding securities in demat mode are allowed to vote through their demat account maintained

with Depositories and Depository Participants by way of a single login credential. Shareholders are advised to update their mobile number and email ld in their demat accounts in order to access e-Voting facility A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories

as on the cut-off date for e-voting, i.e. Wednesday September 20, 2023 only shall be entitled to avail the facility of remote e-voting, e-voting at the AGM. Any person, who acquires shares of the Company and become a member of the Company after sending sof copy of the notice and holding shares as of the cut-off date for e-voting i.e. Wednesday September 20, 2023, may obtain the Usei ID and password by sending a request at evoting@nsdl.co.in by mentioning their Folio no./ DP ID and client ID no

The remote e-voting period begins on Sunday, 24th September, 2023 (9:00 a.m. IST) and ends on Tuesday, 26th Septembe During this period shareholders of the Company, holding shares, as on the cut-off date of Wednesday September 20, 2023, may cast their vote electronically. The remote e-voting module shall be disabled by NSDL for voting thereafter. Once the vote on

resolution is cast by the shareholder, the shareholder shall not be allowed to change it subsequently. Additionally, the facility for e-voting shall also be made available at the time of AGM for members attending the meeting who have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right during the AGM. Detailed procedure for remot e-voting and e-voting at the AGM are given in the notice.

Mr. Pankai Mehta. (M.No. A29407, C.P.10598). Partner, M/s. A.K. Jain & Associates.. Practicing Company Secretary firm. Chenna has been appointed as the Scrutinizer to scrutinize the remote e-voting process and e-voting at the AGM in a fair and transparer

The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the website of the Company www.milia.in within working days from the conclusion of AGM and the results shall also be immediately forwarded to the Metropolitan Stock Exchange

Pursuant to the provisions of Section 91 of the Companies Act, 2013, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Thursday 21st September 2023 to 27th September, 2023 (both days inclusive) on account o Annual General Meeting and for the purpose of Final Dividend for the FY. 2022-23.

10. Pursuant to the Hon'ble NCLT Order, upon the Scheme becoming effective, MIL Industries & Aerospace Limited (the Resulting Company) has issued and allotted One (1) fully Paid-Up Equity Share of Rs. 10/- each for every One (1) fully paid-up Equity Share of Rs. 10/- held by you in MIL Industries Limited (Demerged Company) on 25th August, 2022 being the Record Date. As the Equity Shares in MIL Industries Limited are still held by you in Physical Form and as you have not taken any action for Dematerialization of the same, the Shares allotted to you in MIL Industries & Aerosapce Limited as mentioned above have been kept in "MIL Industries". and Aerospace Limited Unclaimed Suspense Account'. Accordingly, you have to inform your Demat Account Number which is maintained by you in the same names as mentioned above so that we can transfer the said Shares to your Demat Account. In case you are not maintaining any Demat Account in the said names, you are requested to open the same and inform us the Dema

Account Number/Details so that the necessary steps can be taken at our end. Any query/ grievance in relation to voting by electronic means can be addressed to Company Secretary & Compliance officer, MI Industries & Aerospace Limited, 25A, SIDCO Industrial Estate, Ambattur, Chennai – 600098, Phone no. 044-26258382, E-mail secretarial@milia.in or Integrated Registry Management Services Pvt Limited, Registrar & Share Transfer Agent, 'Kences Towers' II Floor, 1 Ramakrishna Street, North Usman Road, T. Nagar, Chennai – 600 017, Phone: 044-28140801-803 Fax: 044-28142479 Email: corpserv@integratedindia.in

By the Order of Board For MIL Industries & Aerospace Limited

Date: 04-09-2023

## U. Viswanat



#### AMARJOTHI SPINNING MILLS LIMITED

Regd Office: "AMARJOTHI HOUSE", 157, Kumaran Road, Tirupur 641 601 Tel 0421 4311600-83 Fax 0421-4326694 CIN: L17111TZ1987PLC002090 E-Mail: mill@amariothi.net Website: www.amariothi.net

#### NOTICE OF THE 35th ANNUAL GENERAL MEETING THROUGH VIDEO CONFERENCING OTHER AUDIO VISUAL MEANS, BOOK CLOSURE AND E-VOTING INFORMATION

The Company has sent the Notice of the AGM along with the Annual Report for the Financial Year 2022-23 on Monday, September 04, 2023, electronically to those members whose e-mail IDs were registered with the Depository Participants and the Company or its Registrar & Share Transfer Agent in accordance with the read with Circulars issued by the Ministry of Corporate Affairs( MCA) Securities and Exchange Board of India (SEBI

The AGM Notice along with the Explanatory statement and the Annual Report for the financial year 2022-23 is available and can be downloaded from the Company's website www.amarjothi.net and the website of the Stock Exchange in which the shares of the Company are listed i.e. BSE Limited – www.bseindia.com and c the website of Central Depository Services Limited (CDSL) - www.cdslindia.com

Members can attend and participate in the AGM through VC/ OAVM facility only. The instructions for joining

the AGM are provided in the Notice of the AGM. Members attending the meeting through VC/ OAVM shall be counted for the purposes of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013. Notice pursuant to Regulation 42 of the Listing Regulations and Section 91 of the Act read with Rule 10

of the Companies (Management and Administration) Rules, 2014, is also hereby given that the Register Members and Share Transfer Book of the Company will remain closed from Thursday, September 21, 2023 o Wednesday, September 27, 2023 (both days inclusive) for the purpose of the 35th AGM of the Company. In Compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of The Companies (Managemer

and Administration) Rules, 2014 as amended from time to time and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Members are provided with a facility to cast their vote on all the resolutions set forth in the AGM notice, using electronic voting system from the place other than the Venue of AGM ('remote e-voting') as well as e-voting at the AGM. The Company has engaged the services of CDSL to provide the facility for remote e-voting as well as e-voting during the AGM through CDSL e-voting system at www.evotingindia.com.

The Board of Directors of the Company has appointed Sri. Ramchandar.R, Company Secretary in Practice as Scrutinizer to scrutinize the voting process in a fair and transparent manner

The detailed instructions for remote e-Voting and e-voting at AGM are given in the Notice of the AGM. Members are also requested to note the following:

$\ $	1	Date of Completion of mailing of Notice / Annual Report	Monday, 04.09.2023
	2	Date and time of Commencement of remote e-voting	Sunday, 24.09.2023 (9.00 AM IST)
	3	Date and time of conclusion of remote e-voting. Remote e-voting will not be allowed beyond this date and time	Tuesday, 26.09.2023 (5.00 PM IST)
	4	Cut-off date for determining the Members eligibility for e-voting / remote e-voting	Wednesday, 20.09.2023

The members whose name appear in the Register of the Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the Cut-Off date will be entitled to avail the facility of remote e-Voting e-voting during the AGM. The business as set out in the Notice of AGM will be transacted through voting by electronic means only. Once the votes on resolutions are cast by the members, the members shall not be allowed to change subsequently. The facility of e-Voting shall also be made available during the AGM and the Members attending the AGM, who have not already cast their vote by remote e-Voting shall be eligible to cas their vote through e-voting during the AGM. Members who have cast their vote by remote e-Voting prior to the AGM may also attend the AGM electronically, but shall not be entitled to vote at the AGM.

Any person who have become the Member of the Company after circulation of the Notice and Annual Repor and their names appear in the Register of Members/list of Beneficial owners as on the cut-off date, may obtain the login id and password by sending a request to www.evotingindia.com. However, if a person is already

registered with CDSL for e-voting, then existing User ID and Password can be used to cast vote. In case the Members email ID is already registered with the Company / its Registrar & Share Transfer Agen (RTA) / Depositories, login details for e-voting are being sent on the registered email address.

If you have not registered your e-mail address with the Company / RTA / Depository, you may please follow the

below mentioned instructions for obtaining login details for e-voting: 1. Members holding shares in physical mode are requested to send a request to the Registrar & Share Transfel Agent of the Company, M/s Cameo Corporate Services Limited at investor@cameoindia.com by providing Folio No., Name of Shareholder, Scanned copy of the Share Certificate (front and bank), PAN and Aadhai

(Self attested) for registering the email address. 2. Members holding shares in demat mode are requested to contact their Depository Participant("DP") and

register their e-mail address in their Demat account, as per the process advised by the DP

In case of any queries/grievances relating to e-voting process, the shareholders may contact at helpdesk evoting@cdslindia.com or 18002005533 or M/s Cameo Corporate Services Limited, "Subramanian Building" No.1, Club House Road, Chennai -600002, or their mail ID cameo@cameoindia.com or telephone numbers +91 044 4002 0700/ 0702/ 0710/ 0780 or Smt. Mohana Priya.M, Company Secretary at the Company's Registered office at "Amarjothi House", 157, Kumaran Road, Tirupur – 641 601, or company mail ic mill@amarjothi.net or telephone number 0421- 4311600.

The result of e-voting will be announced by the Company in its website www.amarjothi.net and on the websit of the Central Depository Services Limited (CDSL) and also will be intimated to the stock-exchange – BSE imited, in which the equity shares of the Company are listed.

This public notice is also available on the Company's website www.amariothi.net and on the website of Centra Depository Services Limited (CDSL) www.cdslindia.com and on the website of the stock exchange in which the shares of the Company are listed i.e. BSE Limited - www.bseindia.com

Date: 04.09.2023 For AMARJOTHI SPINNING MILLS LIMITED Place: Tirupur MOHANA PRIYA M

**Company Secretary** 

Date: 29.08.2023

Administrative Director